


உடற்கல்வி (ஆண்டு 3)

கீழ்க்காணும் உருளும் முறையை நிரல்படுத்துக.

முன்னோக்கி உருளுதல்



- 1
- 2
- 3
- 4
- 5
- 6

பின்னோக்கி உருளுதல்

- 1
- 2
- 3
- 4
- 5
- 6

